



★ உத்திரகா அமைச்சரின் புறங்கீட்டைச் செல்லி  
 ☆ சூடகிசுதினியில் அளவியல்  
 ☆ இன்னாத ஓய்வியல் கருத்துமாற்றம்  
 ☆ பிரபாகரனுக்கு வெற்றி உண்டாகட்டு  
 ☆ திணை - பிணை - து  
 ☆ வெற்றிகாட்டும் படகை  
 ☆ உணர்வுகளை

# சீங்களைப் படைகளின் நாசகாரத் திட்டம்

இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளான மணலாறு-வவுனியா-மன்னார் மாவட்டங்களில் சிங்களக்குடியேற்றங்களை நிறுவ சந்திரிகா அரசாங்கம் முயற்சி செய்கிறது.

இந்த ஆக்ரமிப்புப் பகுதிகளில் இருந்து தமிழர்கள் உயிர்தப்பிச்சை இடம் பெயர்ந்தோடிய செயலை சிங்களப்பேரினவாதம் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றது.

இத்தகைய குடியேறும்பிக்கையைப் மூலம் மணலாற்று மண்ணின் பெரும்பகுதியில் வெலி ஓயா என்ற பெயரில், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. அந்தக் குடியேற்றங்களுக்கு அருகே இருக்கின்ற தமிழகின் வயல்களையும் காணிகளையும் சிங்களவருக்கு பகிர்த்தலிக்க படைபினர் முயல்கின்றனர்.

அத்தியேய சிங்களக்குடியேற்றம் என்ற தமிழர் தரப்பில் குற்றச்சாட்டு உலக அரசுகளில் நிரூபணமாகாமல் இருப்பதற்காக தனது குடியேற்ற முயற்சிகளுக்கு, சிங்கள அரசாங்கத்தின் வேறு பெயர்களைக் குட்டியுள்ளது.

ஆரம்பத்தில், விவசாயக்குடியேற்றங்கள் என்ற பெயரில் சிங்களக்குடியேற்றங்களை தமிழர் நினைத்திருந்தனர். முடிக்கூடிய காணிகளை மக்களுக்கு பகிர்த்தலிக்க என்ற போர்வையில் தமிழினத்தின் முடிக்கூடிய நிலங்களை கையாடப் படுத்திய சிங்கள அரசாங்கம் அவற்றை சிங்களவர்களுக்கு பகிர்த்தலிக்கிறது. பின்னர் கால ஓட்டத்தில், அவற்றில் அருகே இருந்த தமிழர் கிராமங்கள் குடியேறும்பிக்கைக்கப்பட்டு அவையும் சிங்களக்குடியேற்றங்களாக மாற்றப்பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

அதன்பின்னர், தொழிலாளர்களுக்கு குடி விடுப்புகளை அமைத்தல் என்ற கோதாவில் வடக்கு-திருக்கோட்டை-உள்ள தொழில் நகரங்களிலும் (திருக்கோட்டை-அம்பாறை) கரை யோரப் பகுதிகளிலும் (கொக்கிளாய்-நாயாறு) சிங்களவர் குடியமர்த்தப்பட்டனர்.

இப்போது, படைகூலிகளின் பாதுகாப்பிற்காக என்ற நிலையில் தமிழர் நிலத்தின் சிங்களக் குடியேற்றங்களை அமைக்க, அரசாங்கம் முயல்கின்றது.

பலாடி படைத்தளத்தை சூழவுள்ள சுமார் 40 ச.கி.மீ.நீர்தாண்டி பரப்பளவான பகுதியை அபவித்து-அரை சிங்களவர்களுக்கு பகிர்த்தலிக்கவும் முயற்சி செய்து அண்மையில் அப்பலாடி இருத்தி: அந்த நாசகாரமுயற்சிக்கு ஏற்பட்ட பணத்தின்

எதிர்ப்புக் காரணமாக முயற்சியை கைவிடும்படி சந்திரிகா அமைச்சர் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

உலகத் தொடர்பு சாதனங்களின் பார்வையில் சதா தெளிபட்ட வண்ணமுள்ள குடாநாட்டின் மையத்திலேயே சிங்களவர்களைக் குடியமர்த்த அரசு முயற்சிக்கின்றது என்றால், கன்னி-மன்னார் பெருநிலப்பரப்பில் சிங்களப் பகுதிகளை அண்டியுள்ள தமிழர் நிலங்களை சந்தடியின்றி உயிர்தரம் செலுத்தற்கு அரசு எவ்வளவு தூரம் முயற்சிக்கும் என்பதை கணிப்பீடு செய்வது

ஆக்கிரமிக்கப்பட்ட தெருக்கோட்டைப் பகுதியில் தமிழர் காணிகளை-வீடுகளை சிங்களவர் உபயோகித்த தொடக்கி விட்டனர் என்ற செய்தி மக்கள் அறிந்ததே. இதேபோன்று, மன்னார் மாவட்டத்தில் மூன்றாம் ஏற்படுத்தப்பட்ட 'ஓல வந்த' என்ற சிங்களக் குடியேற்றக் கிராமம் மீண்டுமே படைபினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிறது. இக்கிராமமையடி, சிங்களவர்களைக் குடியமர்த்த படைபினர் முயன்று கொண்டிருக்கின்றனர்.

தமிழர் நிலங்களை அபகரித்து அவற்றை சிங்கள மயமாக்குவது பேரினவாதத்தின் நீண்டநாள் ஆசை. இந்தக் குடியேற்றங்களைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பை கிடைக்கும் முயற்சியையும், ரீ. ரீ. ரீ. வாதம் செய்யின்றது. அதே-உத்தராய் மத்தியம் கென்னோயா சிங்களக்குடியேற்றங்கள் - தல அபகரிப்புடன் கிழக்கு மகாணதலில் நிலத்தொடர்பை பிரித்துக் கொடுத்தும் நேரக்கத்தையும் கொண் டையாகும். இதேபோல் வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்பைத் தண்டித்து தமிழர் தாயகத்தைக் கறுபோட மணலாறு குடியேற்றங்களை அரசு பயன்படுத்துகின்றது. குடாநாட்டை வன்னி நிலப்பரப்பில் இருந்து துண்டிப்பதற்காக ஆணையிடுவது- வெற்றியைக்கேணி நிலப்பரப்பில் மாரிய சிங்களக்குடியேற்றத்தை அமைக்கும் திட்டம் ஒன்றை பேரினவாத அமைப்பு ஒன்று பகிர்த்தலிக்க மாக வெளியிட்டிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

இந்த சிங்களமயப்படுத்தலால் அரசு சந்திக்க இருக்கும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தன்னைப்பாதுகாப்பதற்காக ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திப்பணி என்றும்- மக்கள் சேவை என்றும் கண்ணாடிப்பிற்சாக நிலவேலைகள் செய்து உலகத்தை திசைநிரம்பி - தமிழ் மக்களையும் ஏமாற்ற, சந்திரிகா அரசாங்கம் முயல்கின்றது.

புலிகளின் இயக்கத்தில் உருவாகியது- வளர்ச்சியும்தான் வேலமாகப் பரவிவந்த சிங்களக்குடியேற்றங்களை எமது மண்ணை தடுத்து நிறுத்தி யது. சிலவற்றைக் குடியேறும்பிக்கை கிடைத்திருந்தது. புலிகளின் இராணுவ பலத்தை அறிவிப்பதன் மூலம் சிங்கள அரசு தற்போது முடுக்கி விட்டுள்ள நிலக் கப்பல்கள் முயற்சிக்கு தமிழ்மக்கள் தடுத்த பதிலடி கொடுக்க முன்வர வேண்டும். எமது இளைஞர்களும் இனம் பெண்களும் புலிகளுடன் இணைந்து- ஆயுதப்போரில் கைதானோவதன் மூலமே இதைச் சாதிக்கமுடியும். தவறினால் சமுத்தமிழினத்திற்கு பேராபத்தை ஏது தேடிக்கொடுக்கும்.



தமிழர் நிலக்கிழங்க விரியும் பேரினவாதப் பெருவாயை கிழித்தெறியத் திரைகிறது தமிழர்சேனை!

# தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடு



# ஆட்பல அதிகாரியின் அவசியமும்

## பொருண்மியத்தேவைகளின் பெருக்கமும்

வின்னியில் நடைபெறும் மரபுப்போர் ஒரு புதிய உட்படத்திற்குள் சென்றுகொண்டிருக்கின்றது.

தமிழரின் இடப்பிரச்சனைக்கு இராணுவத்தின் வகை இலக்கில், சந்திரிகா அரசாங்கம் புதியபொருள் போர்த்திட்டத்தை வன்விச்சமரீகங்களில் அரசுக்கேற்றியுள்ளது.

புலிகளின் பலமான பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று புலிப்படைகள் மரபுப்போர் ஆற்றலை நகக்க சிங்களப்படைகள் எடுத்த முன்னைய முயற்சி தோல்வியில் முடிந்தவிட்டது. ஐயசிக்ரமியின் தோல்வியுடன் அந்தப் போர்த்திட்டம் மாற்றப்பட்டுவிட்டது.

இப்போது எதிர்ச்சமரை புலிகள் நடாத்த திட்டங்களை இலக்கில் ஆற்றலை அரசுப்படைகள் கையகப்படுத்துகின்றன.

படையினரின் இப்புதிய போர்த்திட்டத்திற்கு இரண்டு பிரதான நோக்கங்கள் இருக்கின்றன.

ஒன்று, நிலங்களைக் கைப்பற்றி அதை அரசாங்கத்தின் அரசியல் (தேர்தல்) வெற்றியாகக் குவது.

இரண்டு, சமர்அரங்கை நீட்டி - விரித்து புலிகளின் பலத்தை ஐக்கி மரபுப்போரில் சிங்களப்படைக்கு சாதகமான புறநிலையை ஏற்படுத்தவது.

இறுதியில் புலிகளின் பலமான பகுதிகளை குறிவைத்து ஒரு தீவிரமான மரபுச்சமரை - பலமுறைகூடாக நடாத்துவது படைத்தலைமையின் திட்டம்.

அரசுப்படைகளின் இந்த ஆக்கிரமிப்புத் தந்திரோபாயத்திற்கு புலிகளிடமுள்ள ஆட்பற்றாக்குறை ஒரு அடிப்படைக் காரணியாக உள்ளது.

இந்த நிலையில், அரசுப்படைகள் விசுவாக்கிக் கொண்டு வரும் களமுனைகளில் காட்டமான வகையில் எதிர்ச்சமர் புலிவந்ததேற்ற கோல்திக ஆணைய அவசரமாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்பதையை வரலாறு - புலிகளின் இராணுவத்தை உயர்த்த வேண்டிய வரலாற்றுக்கடமை எமது மக்களிடமே உள்ளது.

இதேவேளை, வன்விச்சமர் நாளுக்குதான் விசுவாக்கம் கண்டு வருவதனால், சிங்கள அரசுமேலும் - மேலும் தனது பொருண்மிய வளத்தைப் போருக்காக செலவிட்டுக்கொண்டிருக்கின்றது.

தனது பொருளாதாரபலத்தை போருக்குத் திருப்பினால் கைவிடத்தக்க செயலும் அதேவேளை, அத்தகைய பொருளாதார பலம் புலிகளின் இயக்கத்திற்கு உயர்ச்சேராமல் தடுப்பதிலும் அரசாங்கம் கவனம் காட்டுகின்றது.

புலிகளின் எட்டுப்பாட்டுப்பகுதி மீது அரசாங்கம் விடுத்ததுள்ள பொருண்மியத்தடைகளுடன், அகிலே எந்த ஒரு உயர்ந்த நடவடிக்கையும் நடைபெறாவிட்டால் உள்விட்டுப்பொருட்களுக்கு - உபகரணங்களுக்கு - மூலப்பொருட்களுக்கு, அது தடைவிடத்தக்கது. இதன்மூலம் புலிகளின் எட்டுப்பாட்டுப்பகுதியில் பொருண்மிய வளர்ச்சிகள் ஏற்படாவிட்டால் பார்த்துக் கொள்வதில், அரசு கவனமாக உள்ளது.

நில ஆக்கிரமிப்பிற்கு அப்பால், இராணுவ நடவடிக்கைகளின்போது படையினர் கண்மூடித்



தனமான குண்டுத்தாக்குதல்களை நடாத்தி - மக்களை குடியேறும்படிக்கலைத்த அவர்களின் குடும்பப்பொருளாதாரத்தை சிதைத்து வருகின்றனர். போராடும் மக்களின் குடும்பப்பொருளாதாரத்தைச் சிதைப்பதன்மூலம் போராட்டத்திற்கு தேவையான பொருண்மிய பலத்தை இல்லாது செய்யும் சதிச்செயலையும் - சிங்கள அரசு செய்துவருகின்றது.

இவற்றுடன் புலிகளின் எட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பாரிய இடப்பெயர்வுகளை ஏற்படுத்தி - அந்த அகதிப்பாரத்தை புலிகள் இயக்கத்தின் மீது கமத்தினால் வேலையைக் சிங்கள அரசு திட்டமிட்டுச்செய்கின்றது. ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையின்போதும் அல்லது படைத்தளங்களில் இருந்து குடியிருப்புகள்மீது வீசப்படும் எறிக்கணைத் தாக்குதல்களின்போதும் உயிர் காப்பிற்காக பலலாயிரம் மக்கள் இடம்பெயரும் அவலம் நடக்கின்றது. இடப்பெயர்வாளர்களின் உடலடித்தேவைகளுக்கு, பெரும்பாலும் புலிகளின் பொருண்மிய வளம் பயன்படுத்தப்படுகின்றது. போருக்கென ஒதுக்கப்பட்டிருக்கின்ற வளத்திற்கு ஒரு பகுதி இடம்பெயர்ந்தோரின் பராமரிப்பிற்கென கரையது புலிகளின் போர்ப்பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகின்ற அரசாங்கம் நம்புகின்றது.

இவ்விதம் சிங்கள அரசு திட்டமிட்டுச் செய்யும் பொருண்மிய நாசங்களுக்கு மத்தியில், போராட்டத்திற்கான பொருளாதாரத் தேவையும் பெருகிச்செய்கின்றது.

மரபுப்போரின் தீவிரம் காரணமாக படைவீனர்க்கு இணையாக புலிகளும் படைக்கலங்களை பயன்படுத்தவேண்டிய நிர்ணயம் எழுந்திருக்கிறது. படையினரின் படைநடவடிக்கைத் தடுத்திறுத்த பெருமெடுப்பில் புலிகள் எறிக்கணை

களைப் பயன்படுத்துகின்றனர். படைவீனர்களால் தகர்வுகளைக் - எட்டுப்பகுதி - நின்றுகொண்டிருப்பதைத் தடுக்க பெறுமளியாய்ந்த ராக்க எதிர்ப்பு ஆயுதங்கள் உபயோகிக்கப்படுகின்றன. பெரும் செலவில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு - பயன்படுத்தப்படுகின்றன. பலலாயிரக்கணக்கான போராளிகளின் உணவு - உடை - மருத்துவ தேவைகளை ஈடுசெய்ய, மாதாந்தம் - பலகோடி ரூபாய்கள் செலவாகின்றன. ஆயிரக்கணக்கான புதியபோராளிகளுக்கு பயிற்சி கொடுத்து - போருக்குத் தயார்படுத்த பெருமளவு நிதி தேவைப்படுகின்றது.

போராட்டத்திற்குத் தேவையான இந்த பொருண்மிய வளத்தை நகவேண்டிய வரலாற்றுக்கடமை எமது மக்களுக்குத்தான் உண்டு. இந்தத் தேசியக் கடமை செய்வதற்கு உடனடி நிலையில் தாயகத்தில் வறியும் எமது மக்கள் இல்லை என்பது அனைவரும் ஒப்புக்கொடுக்கின்ற விடயம். இந்தப் பொருண்மிய பலத்தை புலம் பெயர்ந்து வாழும் எமது மக்களை, புலிகள் இயக்கத்திற்கு வழங்கமுடியும். இந்த சக்தி புலம் பெயர்ந்த ஈழத்தார்களுக்கு உண்டு.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களை நோக்கி தலைவர் பிரபாகரன் - அண்மையில் - விடுத்த செய்தியில் போராட்டத்திற்கான பொருண்மியத் தேவைகள் அவசியம் பற்றி வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் புலம்பெயர்ந்த அந்த இன மக்களின் பொருண்மியப் பின்னிடமிடமிட இடத்தை வகித்திருப்பதைக் காணமுடியும். புலம்பெயர்ந்த எமது மக்களின் பொருண்மியப்பின்னிடப்பு அண்மைக் காலங்களில் பெருகியிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி எனினும், தீவிரம் பெற்று வரும் இன்றைய போரின் தேவைகளுக்கு ஏற்றவகையில், இதுமேலும் - மேலும் பக்கிப்பரவி பெரு வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இன்றைய நிலையில், தமிழர் தேவையான புலிப்படைவீன் ஆட்பதையை அடக்கிப்பும் - போராட்டத்திற்கான பொருண்மிய உதவிகளின் பெருக்கம்தான் சிங்களப் படைகளுடனான போரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கிய விடயங்களாக இருக்கின்றன.

போருக்கு வேண்டிய பொருண்மியத் தேவைகளை ஈடுகட்ட வேண்டிய வரலாற்றுக்கடமை புலம்பெயர்ந்த ஈழத்தார்களுக்கு உள்ளது போல - போரிற்றுக்கொண்டிருக்கிற ஆட்பதையை நிலாற்றிச்செய்யவேண்டிய - தட்டிக்கழிக்கமுடியாத வரலாற்றுக்கடமை தாயகத்தில் வாழுக இளைஞர் - இளம்பெண்களுக்கே உள்ளது.

தேசம் தெருக்கடிக்களைச் சந்திக்கும் வேளையில் தந்திரமது தேசியக்கடமைகளை சரிவரச்செய்ய முன்வரும் மக்கள் இளம், தெருக்கடிக்களை வென்று வரலாறு படைக்கும் எவ்வழி மாவிட - வரலாறு கூறும் உண்மை.

(03 ஆம் பக்கத்தொடர்ச்சி)

### சந்திரிகா

போராட்டத்தையும் நிராகரித்து - தன்மையும்கூடு நடுநிலையான அரசியல் தலைவிபோல காட்டியுள்ளார்.

வேறு ஒரு கேள்வியில் "நீங்கள் இரண்டு பாதைகளை வைத்திருக்கின்றீர்கள்" என அண்மையான நோக்கி செல்வியாளர் கூறுகின்றார். ஒன்று இராணுவப்பாதை என்றும் மற்றொன்று அரசியல்பாதை என்றும் - கேள்வியிடுவோர் விளக்குகின்றார்.

உண்மையில் இவ்விதம் இரண்டுபாதைகளை சந்திரிகா அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.


இரண்டு வழிகளிலும் தோற்றப்பாடு காட்டும் ஒரு பாதையைத்தான் அண்மையான அரசாங்கம் அமைத்து வைத்திருக்கின்றது. போர்ப்பாதை தான் அது. போரை வெகுவதன்மூலம் சமாதானம் காண்பது என்பதே அண்மையான அரசியல் சித்தாந்தம். புலிகளுக்கு இராணுவத்திரீவு, தமிழ்மக்களுக்கு அரசியல்திரீவு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு நாடகம். தமிழரின் இடப்பிரச்சனைக்கு இராணுவத்திரீவு என்பதே அண்மையான கொள்கை. போர்மூலம் புலிகளைத் தோற்கடித்துவிட்டால் தமிழரின் பிரச்சனைத் தோற்கடிக்க அரசியல்திரீவு தேடத்தேவையினை என்பது சிங்கள அரசின் அந்தரங்கத்திட்டம்.

இந்தநிலையில், சந்திரிகா அரசாங்கம் பிரச்சாரப்படுத்திய இரண்டுபாதைத் தத்துவத்தை புறக்கணிக்க ஆசிரியரும் ஏற்றுக் கொண்டு - அதைச் செய்வியில் போது அண்மையான இடமே ஒப்புவித்திருப்பது சிங்கள அரசாங்கத்திற்கு பக்கிப்பாட்டுப்பாடியது போலுள்ளது.

அதேசமயம், இதே இடத்தில் குரவில் விக்கிரமசிங்க வழங்கிய செவ்வியல் புலிகளின் போர்வது உயர்ந்துள்ளது என்றும் மரபுப்போரை இப்போது புலிகள் டிசிசன் மட்டத்தில் நடாத்திவருகின்றனர் என்றும் புலிகளின் இராணுவ வளர்ச்சியை கட்டிக்காட்டியுள்ளார்.







வேள்கை கொடியையும் மட்டுமே வெளியீக் காட்டியபடியிருக்கும் காட்டுணையும் வரைவார். சமாதானம் என்பது புலியெயும் வெறும் பார்சாக்கு என்று காட்டவே இரப்படி வரைவார்.

எடத்த மாவீரர்நாடு செய்தியில், தலைவர் அவர்கள் ஆகியவர்களின் சமாதானப்பேச்சிற்கான அழைப்பொன்றை தெட்டத்தெளிவாக விடுத்திருந்தார். அன்றுதான் புலிகளின் வானூர்தி ஒன்று பகிரங்கமாக வானில் தோன்றியது. இந்தச் செய்தி சிங்களவர்களை திகைப்பில் ஆழ்த்தியது. இவ்வாத காட்டுணைந்நகர விஜயசோமவையும் அந்தச்செய்தி பாதித்துள்ளது. போர் தொடர்பாக சிங்களவரை உற்சாகப்படுத்தும் தனது வழமையான பாணியைக் கடைபிட்டு சிங்களவரை மிரட்டுவதுபோல ஒரு காட்டுணை வரைந்திருந்தார். அதுதான் இங்கே பிரகரமாகியுள்ளது.

மூப்படைகளையும் கொண்ட பணமிக் ஒரு மரபுப்படைவாக புலிகள்

எடத்த மாவீரர் நகரன்று புலிகள் இயக்கத்தின் வானூர்தி ஒன்று மூலவியவனை மாவீரர் துயிலும் இலகம்மீத ஹந்து - கல்லறைகளுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தியிருந்தது.

பெருந்தொகையான மக்களின் மூலவியவையில் நடைபெற்ற இந்த பலவனாச்சியின் வெளிப்பாட்டை கண்ணார்க் கண்ட எமது மக்கள் புனகாகிதெதி அடைந்தனர்.

இந்த வரலாற்றுச் செய்தியை புலிகளின் குரல் வானொலியும் - ஈழநகரம் நாளிதழும் வெளியிட்டிருந்தன.

இதைத் தொடர்ந்துவந்த சிலநாட்களில் (டிச. 06. 1998) கொழும்பிக் வெளியான 'ஐலண்ட்' ஆங்கில நாளிதழ் இக்கு மறுபிரகரமாகியுள்ள காட்டுணை பிரகசித்திருந்தது.

ஐலண்டின் நீண்டகாலக் காட்டுண் வரைகுரான விஜயசோம எகிபவராக் இது வரையப்பட்டிருந்தது. இவர் ஒரு தீவிர சிங்களப்பேரினவாதி. இவரின் காட்டுணைகள் அரைது இனவாத சிந்தனைகளை அப்பட்டமாகக் காட்டி நிற்கின்றன. தமிழரின் விடுதலைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் - போர் தொடர்பாக சிங்களமக்களுக்கு உற்சாகமூட்டி நம்பிக்கை கொடுப்பதும் இவரது காட்டுணைகளின் ஒரு பணியாகும்.

புலிகள் இயக்கத்தை உருவகப்படுத்தி (படத்தில் உட்காட்டுபோல) ஒரு புலியை இவர் குறியீடாக வரைவார். அந்தப் புலியை தமிழ்ப்புலி என்று காட்ட அதன் நெற்றியில் பொட்டுவைப்பார். இத்தப்புலியை எப்போதும் காயப்பட்ட புலியாகவே வரைவார். தலையில் பிளாக்ரீர் போட்டபடி அகலது ஒரு கையில் காயக்கெட்டுப் போட்டபடி மறுகையால் துப்பாக்கி ஒன்றை தூக்கியபடி அகலது காலில் பதித்துக்கட்டி ஒரு ஊக்குகோலம் - சில

# இனவாத ஒவியரின் 'கருத்துமரற்றம்'

வேள்கைகளில் தவகடு ஊக்குகோலாக் புலி வைத்திருப்பதுபோல வரைவார்.

இந்தக் காட்டுணைகளின்மூலம் பகிவெற வகையான இராணுவ - அரசியல் தந்திரோபாயக் கருத்துக்களை ஐலண்டின் வாசகர்களுக்கு கொடுப்பார்.

இவரது காட்டுணைகள் புலியை (இயக்கத்தை) ஒருபோதும் நம்பக்கூடாது என்றும், புலி என்ன சொன்னாலும் அது ஏமாற்றுத்தந்திரம் நிறைந்தது என்றும் போரைத் தொடர்ந்து நடாத்தி பணியைப்பட்டுக்கொண்டு போகும் புலியை முற்றுமுழுதாக அழிக்கவேண்டும் என்றும் போதிக்கும்.

புலிகள் இயக்கம் சமாதானம் பற்றிப்பெரினாக் அதைப் ப்லவினத்தின் வெளிப்பாடாக, விஜயசாமாவின் காட்டுணை புலப்படுத்தும்.

படுகாயம்பட்டு பகிகருக்கு விழ்த்துகிடக்கும் புலி படுத்திருந்தபடி பதுக்கிழிக்கு மேலாக் ஒரு கிழித்த வெள்ளைக்கொடியை தூக்கிக்கொட்டுவதுபோல காட்டுணை வரைவார். அதுவது அழிவிவிருந்த தப்புலத்தகாக புலி சமாதான சமீக்கையை ஒரு தந்திரகாக பயக்படுத்திவந்து என்று இவரின் முடிந்தமுடிபு.

சில சந்தர்ப்பத்தில், ஒரு குலகக்குக் ஒழிந்திருந்தபடி தனது உருவத்தை வெளியீக் காட்டாதபுலி, அதன் வானையும் வானில் கட்டப்பட்டுள்ள

இயக்கம் வளர்ந்தவிட்டது என்பதை காட்டுணை காட்டுகிறது.

கடலில் புலிக்கொடி தாக்கிய எடப்புலிப் படகுகள் தங்கு தடைவின்றி விரைவதுபோலவும்;

மேலே பறக்கின்ற வானூர்தி (புலிகளின் வாக்படை) வரிப்புலிக் கோடுகளுடன் தடுப்பாரின்றுப் பறப்பதுபோலவும்;

பலமான தரைப்படைகைக் காட்ட பாரிய பிரகிக்கழல் வாயும் இந்தக் காட்டுணை வரையப்பட்டுள்ளன.

பிரகிக்கழல் மீது புலி கம்பிரமாக உட்கார்ந்திருக்கின்றது. வழமையோல புலியின் உடலில் காயத்தழுகிபுகள் இல்லை. வானில் வெள்ளைக்கொடி ஒய்யாரமகைப் பறக்கின்றது. மேலிருக்கின்ற புலி சொல்கின்றது "NOW I AM READY FOR TALKS" (இப்போது, நான் பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளேன்).

புலிகள் பலமான நிலையில் இருந்தபடி பேசுவருகின்றனர் என காட்டுணைவரைகுர் தனது வைகணத்தகைச் சொகிபுள்ளார்.

இந்தக் காட்டுணை சிங்களமக்களுக்கு போர்க்களை யதார்த்தத்தைப் புட்டியுக்கூகணம். அத்துடன் அவர்களை மிரட்டியும் இருக்கலாம்;

குனரிக், இந்த காட்டுணைந் மீண்டு தனது இனவாத சித்தாந்தத்தை பரப்புரை செய்யும் காட்டுணைகளை வரையமாட்டார் என்று சொல்லமுடியுமாது.



# “பிரதமருக்கு ஒவ்வொரு உண்பதும்”

அமெரிக்காவின் பதினாறாவது சனாதிபதியாக 1860-65 இடையில் பதவி வகித்தவர் ஏபிரகாம் லிங்கன். அவர் அப்போது கூறிய கூற்றொன்று மிகப்புகழ்பெற்றது. “சிலரை எப்போதும் ஏய்க்கலாம், எக்ஸ்கோரையும் சிலவேளைகளில் ஏய்க்கலாம். ஆனால் எக்ஸ்கோரையும் எப்போதும் ஏய்க்க முடியாது.” அவரது பட்டறிவுப் பழமொழி இன்று புதுமொழியாக எவ்வளவு பொருத்தி வருகின்றது என்று பாருங்கள். இன்றைய எமது அரசியல் அரசாதிப்படி “சிலரை” என்பது “எற்றிற்சூரியர்” (எனத்திறஞ்சூரியர்) என்பவர் ஒன்று உற்றக்கால் (ஏதேனும் நடந்தால்) விற்றதூரியவர் விசைந்து” என்று வள்ளுவன் சொன்ன விற்றல் நிலையையும் தான் அடித்து. விற்றதற்கு தன்மான் உட அற்ற நிலையிலும் தமிழ் “வேபக்” ஒட்டிய தமிழ்க்குழுக்களைக் குறிக்கும். எக்ஸ்கோரையும் என்பது அமெரிக்கா உள்ளிட்ட இதுவரை மனைவியுடைய மகாதேவன்எனாமெத் தனமாம் இரும் சருவதேசத்தையும் குறிக்கும். அப்படியானால் ஏய்ப்பவர் யாரென்பது நாம் சொல்லாமலேயே விளங்கும்.

இவ்வாறு திடீரென உலகிற்கு “குரான்” உதிக் காரணம் என்ன? அதுவொரு சிறிய தேர்ந்தவர். ஆனால் அதன் விளைவுகளோ பாரிய தரக்களை உருவாக்கியிருக்கின்றன. கொழுமொழியாக நிலைத்தந்தான் அம்மையார் வடமேல் மாகாணசபைத் தேர்தலை நடாத்தினார். ஆனால் அது இன்று சொந்தம் பாம்பாடுகிட்டது. 25ம் திகதி காலை 7.00 மணிக்கு தேர்தல் தொடங்கி நான்கு நிமிடத்திற்குள்ளே அம்மையாரின் நாலுவருட ஆட்சி முழுமையாக அம்பலப்பட்டது. 3500 ஆண்டுகால மகாவம்ச பயங்கரவாத்களின் உண்மைச்சொல்லும் 25ம் திகதி முற்றிலுமாக வெளியாகியது. 1981 ஆம் ஆண்டு யாழ்மாவட்ட சபைத் தேர்தலில் அமைச்சர் காமியினி தலைமையிலான காலையர் கூட்டம் 32 வாக்குப்பெட்டியை எளவாடியபோது வாய் பேசாதிருக்க உலகம், வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற பட்டப்பகல் வாக்குக் கொள்ளைகளில் விதைத்துப்போனது. 32 பெட்டியை அபகரித்தவர்களே, 600 வாக்குப்பெட்டிகளை நிலக்கடிகாரகாலையர் அபகரித்தவிட்டனர் என ஒலமிடும்

நடைமுறையினை. தேர்தல் பாதுகாப்பிற்கென அனுப்பப்பட்ட பாதுகாப்பு படைகளின் ஆயுதங்களை இரவல் வாங்கிய ஆளும் கட்சிக்காரர், வாக்குச் சாவடிக்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பகல் பதிவு மணிக்குள் வாக்குப்பெட்டிகளை நிறைந்த வேகம் கண்டு சிசுகள மக்களை திகைத்துத்தரல் போனார்கள். “ஆ மொத்தம் ஒரு ஐம்பதிரையிரம் கள்ள வாக்குகள்- ஒரு 217 வாக்குச்சாவடிகள்” போடப்பட்டன. அதனானென்ன” எனக்கூறும் ஸ்ரீலங்கை தேர்தல் ஆணையாளரைப் பார்த்து ஆயுதா, சிப்பிதா என்று எகருக்கும் தெரியவில்லை.

மோசடிகள் ஒருபக்கம். மறுபக்கமே வகிமுறை நூறாவளி. மனைக்கிரமும், விசாரமும் நிறைந்த உள்நேசவாளிகள் போல் அம்மையாரின் ஆட்சி நடந்து கொண்டனர். ஒருபாலை சோந்திக்கு இருசோறு பதம்.

கெளரிவந்தது. மாக்கியவரதியாக தோற்றம்காட்டி பெருமாளின் வடகிழக்கு மாகாணசபையில் அக்கம் வகித்து சிசுகளப்பேரினவரதியாக அவதாரமெடுத்ததன் தயாக செய்திலக்கர் கூறுகின்றார். “சிசுகளத்தின் அரசிடல் முற்றிலும் இராணுவ மயப்படுத்தப்பட்டுவிட்டது. ஐ. தே. கட்சிக்கு எதிராக “முழுமையான போரை” “முழுமையான வலுவோடு” சந்திரிகா நடாத்திவிட்டார். புவினும் அரசாங்கமும் போரில் பயன்படுத்தும் T. 56 கருவல் வடமேல்மாகாணசபைத் தேர்தலில் அறிமுகமிட்டது இதவொரு புதிய பரிணாமம்” என்றார் தயார்.

இவ்வாறாக சிசுகளம் திராச சிசுகளில் சிசிக்கொண்டு முறிக்கையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஸ்கண்டிநேவிய நாடுகள் பெருந்த விக்லக்கமொன்றில் மார்ட்டிக்கொண்டு தவிக்கின்றன. சனநாயகம்-மனித

ஆட்சியின் பெருந்த கண்டனத்திற்கு உள்ளாகி அவர்களின் சேறத்தையும் தூண்டிவிட்டன. அத்தோடு சருவதேச ரீதியில் ஒரு இராசத்திர முறையை நிலையையும் சந்திரிகா

அரசுக்கு தோற்றுவித்தவிட்டன. எனவே இங்கே கேக்கி எழுதின்றது யாரிந்த குழுக்களில் உள்ளவர்களே? அவர்கள் என்ன சொன்னார்கள்? சனநாயகத்தை காப்பாற்ற விரிந்துகட்டிக்கொண்டு கனத்திரமையிருக்கும் மேற்கூலம் சிசுகளத்தின் மாகாணசபைத் தேர்தல்களைக் கண்காணிக்க முன்று அமைப்புகளை வகக்குவித்தன. இவற்றுள் PAFREEL எனப்படும் சுதந்திரமான தேர்மையான தேர்தலுக்கான மக்கள் செயலணி, CMEV எனப்படும் தேர்தல் வகமுறைகளைக் கண்காணிக்கும் மையம் என்பன

**கொழுகொம்பாக நினைத்துத்தான் அம்மையார் வடமேல் மாகாணசபைத் தேர்தலை நடாத்தினார். ஆனால் அது இன்று கொத்தும் பாம்பாகிவிட்டது. 25ம் திகதி காலை 7.00 மணிக்கு தேர்தல் தொடங்கி நாலு நிமிடத்திற்குள்ளே அம்மையாரின் நாலு வருட ஆட்சி முழுமையாக அம்பலப்பட்டது. 2500 ஆண்டு கால மகாவம்ச பயங்கரவாதிகளின் உண்மைச்சொல்லும் 25ம் திகதி முற்றிலுமாக வெளியாகியது.**

முதல் கதை - 28ம் திகதி நள்ளிரவில் குருதகக் கட்டுப்பொத்தலி-நடைபெற்ற சம்பவமிது. ஐ. தே. கட்சி, கட்டமொன்றிற்கு சென்றுவிட்டு திரும்பிய ஒருவர் வழிமறிக்கப்பட்ட 5x3 அடி ஆழத்தின் தனது புதைகுழியை தானே அசுழ வைக்கப்பட்டபின் கட்டப்பட்டு எரிக்கப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில் புதைகுழிக்குள் வீசப்பட்டிருந்தார். வாரியக்கிப்பால், கல்சுழுவ பகுதிகளில் நடைபெற்ற விபர்தகிகள் வேவமொனானை. B. M. சந்திராவதி எனும் 50 வயதுப் பெண் பட்டப்பகலில் பகரும் பார்த்து நிற்க தனது ஆடைகளை தானே களைய நிர்ப்பந்திக்கப்பட்டு அம்மணமாக அடித்துதைக்கப்பட்டார். இதுபோல் வேறு இருபின்ன்களும் இத்தகைய இழிநிலைக்குள்ளாக்கப்பட்டதாம்

உரிமைகள் பற்றி புவினக்கு போதித்தவர்கள் இப்போது என்ன செய்யப்போகின்றார்கள்? “தேர்தல் முடிவுகள் குறித்து-மெனனம் கலைத்து கொழுப்பினுள்ள அமெரிக்கத் தூதரகம் பின்வருமாறு கூறியது. “தேர்தல் வன்முறைகளை இயல்பாலே நாம் வேலைகொள்கின்றோம்.”

**- செ. பாலமுயர்ன் -**

சனநாயகத்திற்கு கைத்திரமாத தேர்தல்களை அடிப்படை. நாங்கள் CMEV, PAFREEL போன்ற தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் இறுதி அறிக்கைகளை காத்து நிற்கின்றோம். இக்குழுக்களின் அறிக்கைகள் இப்போது வெளியாகிவிட்டன. இவ்வறிக்கைகள் அம்மையாரின்

குறிப்பிடத்தக்கவை. முதல் அமைப்பில் நெயியாளராக கோட்டிற் குணத்திலக்கவும் செயலாளராக சிசிலினி நொட்டிகொவும். மற்றைய அமைப்பில் கனாநிதி பாக்சியசோதி சரவணமுத்துவுக், கனாநிதி அர்புண பராக்சிரம போன்ற பலர் உள்ளனர். இவர்கள் எல்லாம் சிசுகளத்தின் பிரபலமான அறிவாளர் வரிசையைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி இவர்களில் பலர் 1994 களில் அம்மையார் ஆட்சியோடு தம்மை இனமும் காட்டியவர்களே. இவர்களை எல்லோரும் மிகத் தெளிவாக ஒருமித்த குரலில் கூறுகின்றனர். “சுதந்திரமான தேர்மையான தேர்தலொன்றிற்கான சலை குறைந்தபட்ச விதிகள் (07 ஆம் பக்கம் பார்க்க)





# பிரதமருக்கு ஒவ்வொரு உண்பதும்

**அமெரிக்காவின்** பதினாறாவது சனாதிபதியாக 1860-65 இடையில் பதவி வகித்தவர் ஏபிரகாம் லிங்கன். அவர் அப்போது கூறிய கூற்றொன்று மிகப்புகழ்பெற்றது. "சிலரை எப்போதும் ஏய்க்கலாம், எக்ஸ்போரையும் விவசாயிகளையும் ஏய்க்கலாம். ஆனால் எக்ஸ்போரையும் எப்போதும் ஏய்க்க முடியாது." அவரது பட்டறிவுப் பழமொழி இன்று புகழ்பெற்றது என்பது உண்மை. இன்றைய சமூக அரங்கில் அரசாதிபதி "சிலரை" என்பது "எற்றிதற்குரியர்" (எக்ஸ்போர்டிவ்) என்பது ஒன்று உற்றிக்கால் (ஏதேனும் நடந்தால்) விற்றதற்குரியவர் விரைந்து" என்று வள்ளுவர் சொன்ன விற்றல் நிலையையும் தாண்டிவிட்டு, விற்றதற்கு தன்மானம் கூட அற்ற நிலையிலும் தமிழ் "வேலம்" ஒட்டிய தமிழ்க்குழுக்களைக் குறிக்கும். எக்ஸ்போரையும் என்பது அமெரிக்கா உள்ளிட்ட இதுவரை மகையிலும் மகாதேவர்களோடு மெதனமாதே இருந்த சமூகநீதிகளையும் குறிக்கும். அப்படியானால் எய்ப்பவர் யாரென்பது நாம் சொல்லாமலேயே விளங்கும்.

இவ்வாறு நமதென உலகிற்கு "நாணம்" உதிக் காரணம் என்ன? அதுவொரு சிறிய தேர்ந்தவர்கள் ஆனால் அதன் விளைவுகளோ பாரிய தரக்களை உருவாக்கியிருக்கின்றன. கொழும்பு மாகாணத்தின் அம்மையார் வடமேல் மாகாணத்தை தேர்தலை நடாத்தினார். ஆனால் அது இன்று கொடுத்தும் பாம்பாவிட்டது. 25ம் திகதி காலை 7.00 மணிக்கு தேர்தல் தொடங்கி நான்கு நிமிடத்துக்குள்ளே அம்மையாரின் தாலுவடை ஆட்சி முழுமையாக அம்மலப்பட்டது. 2500 ஆண்டுக்கால மகாவம்ச பவங்கரவாசிகளின் அம்மைச்செயலும் 25ம் திகதி முற்றிலுமாக வெளியாகியது. 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சபைத் தேர்தலில் அம்மைச்சர் சாமியின் தலைமையிலான காடையர் கூட்டம் 32 வாக்குப்பெட்டிகளை எளவாடியபோது வாய் பேசாதிருந்த உலகம், வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற பட்டப்பகல் வாக்குக் கொள்ளைகளில் விளையாடப்போனது. 32 பெட்டிகளை அபகரித்தவர்களே, 600 வாக்குப்பெட்டிகளை நிலக்கூட்டிகளாடையர் அபகரித்தவிட்டனர் என ஒலியும்

நடைமுறையாக. தேர்தல் பாதுகாப்பற்றதென அனுப்பப்பட்ட பாதுகாப்பு படைகளின் ஆயுதத்தை இரவல் வாங்கிய ஆளும் எட்சிக்காரர், வாக்குச் சாவடிகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பகல்-பகிழ் மணிக் குள் வாக்குப்பெட்டிகளை நிறைந்த வேகம் கண்டு சினை மக்களின் திணைத்துறைப் போனார்கள். "ஆக மொத்தம் ஒரு ஐயப்பதனாயிரம் கள்ள வாக்குகள்- ஒரு 217 வாக்குச்சாவடிகளில் போடப்பட்டன. அதனானென்ன" என்கிறும் ஸ்ரீலங்கை தேர்தல் ஆணையாளரைப் பார்த்து அழுதார். சிரிப்பதா என்று எழுதினார் தயார்.

மோசடிகள் ஒருபக்கம். மறுபக்கமே மறுமுறை துறாவணி. மனவக்கிரமம், கிளரமும் நிறைந்த உள்நேசயாளிகள் போல் அம்மையாரின் ஆட்சி நடந்து கொண்டனர். ஒருபாசை சோந்திக்கு இருசோறு பதம்.

உள்ளிருந்து. மாக்கியவாடியாக தோற்றம்காட்டி பெருமாளின் வடகிழக்கு மாகாணசபையில் அம்மை வகித்து சினைப்போர்வையாக அவதாரமெடுத்துள்ள தயார் செய்திலக்கீர் கூறுகின்றார். "சிங்களத்தின் அரசிடல் முற்றிலும் இராணுவ மயப்படுத்தப்பட்டுவிட்டது. ஐ. தே. கூட்சிக்கு எதிராக 'முழுமையான போரை' 'முழுமையான வதுபோடு' சந்திரிகா நடாத்தியிட்டார். புலிமேல் அரசாங்கமும் போரில் பயன்படுத்தும் T. 56 கருவெல் வடமேல்மாகாணசபைத் தேர்தலில் அறிமுகமாயிவிட்டது. இதுவொரு புதிய பரிணாமம்" என்கிறார் தயார்.

இவ்வாறாக சிங்களம் திராச சிங்களம் சிங்களமொன்று முழிக்கையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், லங்கைத்தேவிய நாடுகள் பெருந்த விலக்கமொன்றில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றன சனநாயகம்-மனித

ஆட்சியின் பெருந்த உண்டைத்திற்கு உள்ளாகி அவர்களின் சேற்றதையும் தூண்டியிருக்கின்றன. அதேபோல சமூகநீதிகளில் ஒரு இராசத்திர முறையில் நிலையையும் சந்திரிகா அரசுக்கு தோற்றுவித்தவிட்டன. எனவே இங்கே கேள்வி எழுப்புவது யாரிந்த குழுக்களில் உள்ளவர்கள்? அவர்கள் என்ன கொள்ளைக்கள்?

சனநாயகத்தை காப்பாற்ற வரிந்துகூட்டிக்கொண்டு கணத்திறக்கியிருக்கும் மேற்குலகம் சிங்களத்தின் மாகாணசபைத் தேர்தல்களைக் கண்காணிக்க முன்னு அமைப்புகளை ஊக்குவிக்கின்றன. இவற்றுள் PAFREL எனப்படும் சுதந்திரமான தேர்மையான தேர்தலுக்கான மக்கள் செயலணி, CMEV எனப்படும் தேர்தல் வகுமுறைகளைக் கண்காணக்கும் மையம் என்பன

## கொழும்பு மாகாணத்தின் அம்மையார் வடமேல் மாகாணசபைத் தேர்தலை நடாத்தினார். ஆனால் அது இன்று கொத்தும் பாம்பாகிவிட்டது. 25ம் திகதி காலை 7.00 மணிக்கு தேர்தல் தொடங்கி நான்கு நிமிடத்துக்குள்ளே அம்மையாரின் தாலு வகுட ஆட்சி முழுமையாக அம்மலப்பட்டது. 2500 ஆண்டு கால மகாவம்ச பவங்கரவாதிகளின் உண்மைச்சொரு பம் 25ம் திகதி முற்றிலுமாக வெளியாகியது.

முதல் கதை - 28ம் திகதி நள்ளிரவில் குருநகல் கூட்டுப்பொத்தலில்-நடைபெற்ற சம்பவம்தான். ஐ. தே. கூட்சி கூட்டமொன்றிற்கு சென்றவிட்டு திரும்பிய ஒருவர் வழிமறிக்கப்பட்டு 5x3 அடி ஆழத்தில் தனது புதைகுழியை தானே அழை வைக்கப்பட்டபின் கூட்டப்பட்டு எரிக்கப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில் புதைகுழிக் குள் வீசப்பட்டிருந்தார். வாரியக்கிப்பால். கல்சமூவ பகுதிகளில் நடைபெற்ற விபர்தக்சை வேவலமானவை. B. M. சந்திராவதி எனும் 50 வயதுப் பெண் பட்டப்பகலில் பணமும் பார்த்து நிற்க தனது ஆடைகளை தானே களைய திரிப்பந்திக்கப்பட்டு அம்மணமாக அடித்துவைக்கப்பட்டார். இதுபோல் வேறு இரு பெண்களும் இத்தகைய இழிநிலைக்குள்ளாக்கப்பட்டதாம்

உரிமைகள் பற்றி புலிமேல் போதித்தவர்கள் இப்போது என்ன செய்யப்போகின்றார்கள்? "தேர்தல் முடிவுகள் குறித்து-மெளனம் வைத்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பின்வருமாறு கூறியது. "தேர்தல் வன்முறைகள், மோசடிகள் குறித்து இயல்பாகவே நாம் எவ்வகையிலும் கவலைகொள்கின்றோம்."

- வே. யாசுவரன் -

சனநாயகத்திற்கு சுதந்திரமே தேர்தல்களை அடிப்படையாக நான்கள் CMEV, PAFREL போன்ற தேர்தல் முகாணானியப் குழுக்களின் இறுதி அறிக்கைகளை காத்து நிற்கின்றோம்." இக்குழுக்களின் அறிக்கைகள் இப்போது வெளியாகிவிட்டன. இவ்வறிக்கைகள் அம்மையாரின்

குறிப்பிடத்தக்கவை. முதல் அமைப்பின் தெனியாளராக போட்பிரி குணத்திலக்கவும் செயலாளராக வில்லி ரொடரிசோவும், மற்றைய அமைப்பில் கனாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும், கனாநிதி அர்யுச பராக்கிரம போன்ற பலர் உள்ளனர். இவர்கள் எல்லாம் சிங்களத்தின் பிரபலமான அறிவாளர் விசையைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி இவர்களின் பலர் 1994 களில் அம்மையார் ஆட்சியோடு தம்மை இனமும் காட்டியவர்களும் உள்ளவர்களும் மிகத் தெனியாக ஒருமித்த குரலில் கூறுகின்றனர். "சுதந்திரமான தேர்மையான தேர்தலொன்றிற்கான சகல குறைந்தபட்ச விதிகள்

(07 ஆம் பக்கம் பார்க்க)





(06 ஆம் பக்கத் தொடர்ச்சி)  
**நியான்-பியன்-பூ...**

செல்வெண்டும். இதற்கு வசதியாகக் கிடைக்காத காரணத்தினால் செய்தோம். இரண்டு நேர மூலக்கிதங்களை பயன்படுத்தினோம். ஒன்றை 'காஸ்கிரீ' வைத்துக்கொண்டோம். மத்தியை காஸ்கிரீயுக்கு சமாதானமாக சித்தியின் பகுதியில் வைத்துக்கொண்டோம். அதிசயமாக ஏற்றவும் - சமதியைவுடன் பிடித்து உருட்டவும் அவை பயன்பட்டன. அத்துடன் ஸ்க்ரீனை இலை - குழைகளை உருமாற்றிப் செய்தவையும் மூலக்கிதங்களை பயன்பட்டன.

பாரம் தாக்கீதம் முதலானவை ரசூர்-நியூப்புகள் வெடித்தன. இதற்கு மாற்றவழியொன்றை செய்தேன். எனது காக்கி 'ரவுசரை' கீழிருந்து கிழித்து-கடைக்கொண்டு நியூப்பை சுத்திக்கொட்டி அதை அழுத்தத்தில் காற்றை அடித்தேன். இந்த பரிசீலனை யூரை வெற்றியைத்தந்தது. எனது அணிபினர்களுக்கு இதை அறிமுகப்படுத்தினேன். அதன்பின்னர் எமது அணிபினர் அணைவரினதும் ரவுசர்கள் கட்டைக்காற்சட்டையாக கருகியெழு.

காட்டுப்புகை தொடர்ச்சியான குண்டுவிசிற்றிடு உள்சுவதால் நாகங்கள் ஒழிவையடிப்புகைகளுடையே பிரயாணம் செய்தோம். ஒரு கிலோ அரிசியை எழுமுனைக்கு எடுத்துச்செல்ல நான்கிலோ அரிசியை கொண்டுசெல்பவருக்கு செலவிலடையுமேயிருந்தது. அவ்வளவு தூரப்பிரயாணம். தெருப்பால் எழும் புகை விமானங்களை வரவழைத்துவிடும் என்பதால். ஆரம்பநாட்டினில் சமைக்காத உணவையே உட்கொண்டேன்" என அந்த வழங்கல் பொறுப்பாளர் பூமிப்புடன் கூறியிருந்தார்.

**உருக்குவான்கள் கிடைப்பினி :**  
 இதேவேளை, முற்றுகைத்தாக்குதலுக்கு வேண்டிய கனரக ஆயுதங்களான ஆட்டிவறிகள் - பிரகலினைகள் சந்தடியின்றி படைத்தளத்திலே அடுக்கெய்கள் சேடுதளங்களுக்கு எடுத்துவர உடல்வாறு

கொண்ட ஆண்களை ஜெனரல் ஜியாய் அவர்கள் தெரிவு செய்து - அணிவகைக்கினார். இவர்களுக்கு உருக்குவான்கள் படைவணி என அவர் பெயர்கூட்டினார்.

நியான்-பியன்-பூ தளத்திலிருந்து சுமார் 100 கிலோமீற்றர்கள் தூரம்வரை இந்த கனரக ஆயுதங்களை வாங்குகின்ற மற்றும் மிருகங்களைப் பயன்படுத்தியும் போராஸ்கிகள் நடைநிறை. எஞ்சிய 100 கிலோமீற்றர்களையும் உருக்கு வரணைப்படைவணியினரே சேடுதளத்திற்கு கொண்டுவந்தனர்.

சரமாரியான வான்தாக்குதல்கள் பீதியூட்டும் 'நேபாம்' எறிகுண்டு தாக்குதல் மற்றும் எறிகுண்டுகளுக்கு எடுக்கொடுத்த ஆட்டிவறிகளை சுயதுகளைப் பிணைத்து அங்குவல் அங்குவலாக மலையப்பாக்கான நிலத்தில் இழுத்து சேடுதளத்திற்கு கொண்டுவரவேண்டும்.

1964 மார்ச் 12 ம் நிகழி மாலைவேளை, போராஸ்கிகள் முற்றுகைச் சமரத்தி தொடக்கினார். சுமார் 100 மோட்டார்களை ஒரே சமயத்தில் இயக்கிய போராஸ்கிகள் தளமீது குண்டுகளை வெட்டினார். சமர் தொடக்கி 15 நாட்களில்பின்னர் நியான்-பியன் - பூ தளத்தினான வழங்கித்தொடர்பை பிராசுரிசியப் படைத்தளத்தை இழந்தது.

பிராசுரிசியப்படைகளை தளத்திலிருந்து பின்வாங்கி ஓடி - தப்புவதை தடுக்கும் வகையில், பெரும்படை ஒன்றை நகர்த்திய - ஜெனரல் ஜியாய் அவர்கள் - தடுப்பு நடவடிக்கைகளை அமைத்திருந்தார். இதனால், தப்பியோடவும் முடியாது. அதேவேளை சரணடைந்து பெருந்தொகை ஆயுதகளங்களை போராஸ்கிகளுக்கு வழங்கியும்பாததானும் அழிவுக்கான சமரரை பிராசுரிசியப்படைகளை தொடர்ந்தன.

இதேசமயம் வியட்நாம் நிலைமை உட்பட ஆணையர் பனிப்பேர் நிலைமை பற்றிய வர்வரகலிவி மாநாட்டுடன் ஏற்புக் மாத்திரிகை நடைபெற இருந்தது. இந்த மாநாடு தொடக்கமூலம் தளத்தலைக்கப்பற்ற ஜியாய் முயன்றார்.

அதன்மூலம் ஒரு அரசியல் வெற்றியையும் ஈட்டி பாடுபட்டார். ஆயினும், மாநாடு நடந்தபிறகு சில வாரங்களில்பின்னரே தளத்தலைக் கைப்பற்றினார். எனினும் கணித்ததுபோல அரசியல் வெற்றியையும் ஈட்டியிருந்தார்.

சமரின் ஒரு கட்டத்தில் வியட்நாம் போராஸ்கிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு - நினைநினர். பிராசுரிசியின் வான்தாக்குதல் மற்றும் எறிகுண்டுகளால் பெருக்கபாதுப்புகளை போராஸ்கிகள் சந்தித்தனர்.

பிரச்சனைக்கு புதிய வழியொன்றைக் கண்டறிந்த ஜியாய்பிற்று அதை நடைமுறைப்படுத்த சாதாரண மக்களை கவிகாடுத்தனர்.

தளத்தின் மையப்பகுதியை குறிவைத்து பல பக்கங்களில் நீண்டதூர பதுக்கெழினை அமைப்பித்தார் ஒருசில நாட்களில் சுமார் 250 கி.மீற்றர்கள் நீளமான பதுக்கெழினை மக்கள் வெட்டிக்கொடுத்தனர். இவற்றைப்பயன்படுத்தி தளத்தி போராஸ்கிகள் தமது உயிரிழப்புகளைக் குறைத்தபடி படைத்தளத்தின் மையப்பகுதியை நகர்த்து-தாக்கி தளத்தலைக் கைப்பற்றியிருந்தனர்.

55 நாட்கள் நடந்த இந்த முற்றுகைச்சமரில் மூலாயிரம் பிராசுரிசியத் துப்புக்கள் கொல்லப்பட்டனர். மேலும், மூலாயிரம் பேர் ஆய்வினர்சாரினர். சுமார் எண்ணாயிரம் துருப்புக்கள் கைநிளையினர். இவர்களை பனாறு மைல்களுக்கு அப்பால் இருந்து கிடைச்சாவைக்கு போராஸ்கிகள் நடத்திக் கூட்டிக்கொண்டனர். இந்தப்பயணத்தின்போது கைநிளையினர் அரைப்புகினர் நேசய்கள் காரணமாக இறந்துவிட்டனர். இதேவேளை, வியட்நாம் தரப்பில் போசில் சடுபட்ட போராஸ்கிகள் மற்றும் மக்களில் சுமார் எண்ணாயிரம்பேர் பரிசீலிக்கப்பட்டனர். நியான் - பியன் - பூ வீழ்ச்சியை தொடர்ந்து வந்த விளைவுகளைச் சிராசுரிசியப்படைகள் வியட்நாமிலிருந்து வெளியேறின.

(05 ஆம் பக்கத் தொடர்ச்சி)  
**பிரயாசுரிசியுக்கு ..**

பாவுகி மீறப்பட்டிருக்கின்றன. மக்கள் சுதந்திரமாக நமது வாக்கீதங்களை பயன்படுத்த முடியாத அச்சமும் குழப்பமும் வைத்த குழக் தொற்றிக்கொண்டது. முன்னைய காலத்தில் ஐ. தே. கட்டி நடந்தகொண்ட அநாசுகிமுறைமை நாம் மறக்கவில்லை அந்தவிட மோசமாக அங்கு

குறைவாக பொதுசன முன்னணி நடத்ததா இக்கையா என்பதில் இருப்பிரச்சனை. 1964ம் ஆண்டு தேர்தலின்போது கொடுக்கப்பட்ட சகல வாக்குறுதிகளையும் மீறி மக்களுக்கு இக்கட்டிகள் யாவும் துரோகிமேழத்தவிட்டன. எனவே தேர்தல் முடிவுகள் இரத்துச் செய்யப்பட்டு மீள்வாக்களிப்பு நடைபெறவேண்டும். உண்மையில் தேர்தலை இரத்துச் செய்யவே இவர்கள் பரிந்துரைத்தபோதும் அதற்கான வழிமுறை யாழ்ப்பிணில்லாததால் இவ்வாறு இவர்கள் கறந்தேரிட்டது.

**CMEV** எனப்படும் அமைப்பொ மிக மோசமாக வன்முறைச் சம்பவங்கள் யாவற்றையும் பட்டியலிட்டு அதற்குப்

பொறுப்பானவர்களையும் இனங்காட்டியது. கிங்கலி வீக்கிரமரத்தின, P. M. ஜெயரத்தின, ஜெயராசு பெர்ணாண்டோ பின்னை, ஜீவன்குமாரசுவாமி, அமரநிறி தொடக்கொட, நந்தமித்திர எக்கநாயக்க போன்ற அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நேரடியாகவே தேர்தல் மோசடி, வன்முறைகளில் ஈடுபட்டதாக இவர்களை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இவர்களை அறிக்கைகளை முற்றாக நிராகரித்து இவர்களை எதிர்க்கட்சிகளின் எடுபிடிக்க என அம்மையாசின் அமைச்சர்கள் சேறு விச முற்பட்டபோதே சிக்கெழுந்தது. ஏனெனில் விசப்பட்டுசெறு தம்மீதும் விழுந்தபோது உடை நாடுகள் திடுக்கிட்டன. ஏனெனில் அமெரிக்காவின் ஆடுவா பலண்டேசன், கவிடனின் SIDA போன்ற பிரபல சருவதேச அமைப்புகளின் முழுமையான ஆதரவோடுதான் தேர்தல் கண்காணிப்புக்குமக்கள் செயற்பட்டன. இதேவேளை சிங்களமீள் வெளிவிவகார அமைச்சர் இராசத்திர விபன்னா விஜேவை இவர்கள் மீறியதாக குற்றம்சாட்டி, இடைமையும், தன்னாதிக்கமும் உள்ள ஸ்ரீலங்காவின் உத்தாட்டு விவகாரத்திடு இவ்வாறு முக்கை நுழைக்கக் கூடாதென

கூட்டினமும் எச்சரிக்கையுடன் வைத்த தொனியில் இத்தாடுகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

உடனடியாகவே கொழும்பினுள்ள மேற்குலை இராசத்திரிகை தமக்கு நெருக்கிய செய்தியாளர்களுடாக அரசுக்கு ஏனத்தொனியில் செய்தியொன்றை அனுப்பினர் "எல்லாவற்றிற்கும் நம் உதவி வேண்டும். இதில் மட்டும் நாம் தலையிட முடியாதா" எனக் கேட்டு "கிணத்தின் அரசியல் யாப்பின் முதலாவது இயலின் முன்றாவதை குறாப்படுத்திவிட்டோம்" என குத்தல் மொழியினைமீள செய்திதான் அது. ஸ்ரீலங்கா அரசுக்கு இறைமை இருந்தாலும் அந்த இறைமை மக்களிடமே பாரப்படுத்தப்பட்டுள்ளது. இறைமை என்பது ஆட்சித்தித்துவங்கள், அடிப்படை உரிமைகூடவாக்கிரிமை, ஆடுவவற்றை உடனடக்கும் என்விற்ற அரசியல் யாப்பு. இத்தோடு இவர்கள் விடவிக்கலை, வரும் யூன் - யூலை மாதங்களில் பாரிசில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளில் கூட்டமைப்புக்கூட்டத்திடு "வணிகத்தக்கொகிவிட்டோம்" எனினும் பொழுதியுணர்சுகள் இதுவாலே இம்மாத முக்கைரத்திடு சருவதேச உதவிக்கிடு வெட்டுகிமுன் எந்ததலைப்பிட்டு

தலைப்புச் செய்திகள் வெளியாகின.

அம்மையாசின் இன்றைய நிலை கிண்கைத்தியே இவ்வாறுதான் உன்னது என கிண்கைவர் மனநிலையைக் கணிப்பவர் கருதுகின்றனர். இதுவரை நடைபெற்ற (1931இருதிது) தேர்தல்களில் மிகமோசமான தேர்தல் இதுதான். இதன்மூலம் சந்திரிகா சனநாயகத்தை தாக்குக் கெற்றிக் தூக்கிவிட்டனர்.

சனநாயகம் எனும் சுவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடித்து குரியக்கத்தை செம்மணி புசும் புதைகுழிக்கு அனுப்பியிட்டார் என்பதே. இப்போது நடப்பவை யாவற்றையும் பார்த்து எம் மக்கள் மொனத்திருக்கின்றார்கள். தமியர்களை வதைத்து கொல்வது இறைமை, தன்னாதிக்கமூள்ள நாட்டின் உள்விவகாரம். உடமேல் மாகாணத்திடு வாக்கு கொள்ளையிடுவது சருவதேச விவகாரம். இது உலகின் முடிவு. ஆனாக கிண்கை மக்களின் முடிவு என்ன தெரியுமா? தமது சார்பிக் சந்திரிகாவை எதிர்க்கப்பதற்கு- பாடம்புகட்டுவதற்கு ஏற்றவச் பிரயாசுரிசிய. எனவே அவர்கள் "பிரயாசுரிசியுக்கு வெற்றி உண்டாகட்டும்" என ஒய் விவாதிக்கின்றார்கள்.



**விசைப்புகைகள்**  
 உறுப்பினராகப் புகுதி.  
 வாய்க்கால் கரைப்போரத்தில்  
 பச்சையாய் மண்டிய  
 பந்தைக்கொடுக்க - ஒரு குடும்பம்  
 வாழ்தல் சாதிக்கியமா  
 என்ற பரிதாபக் கேள்வி  
 எழுப்பும் ஒரு அங்கிதகுடிசை.  
 அதைக் குடிசை என்பதே  
 அதிகம். உண்மையில்,  
 நாங்கள் சின்னஞ்சிறு வயதில்  
 அகிமா - அப்பா  
 விசையாடுவதற்கு கட்டுகின்ற  
 கொட்டிகளைப்போல அது  
 மோசமர்க இடுக்கிறது.  
 ஆனால், அதற்குள்ளும் ஒரு  
 வாழ்வு நடக்கிறது.

ஒவ்வொரு குடும்பம் அந்தக்  
 கொட்டியில் உலக  
 கொடுப்பதில்லை, ஆனால்  
 தன் தவறாமல் அங்கு  
 வாழும் ஐந்து சிவன்களின்  
 வயிறுமே கொடுக்கும்.  
 பசுவெல்லாம் கப்பலென்று  
 குடலைப் பதறியெழும்  
 பரிசீலனை, இரவு சாக்கிசென்ற  
 கஞ்சியும் - நித்திரையும்  
 தனித்துவிடும் பசுவெல்லாம்  
 பதறியெழும் கைகளோடு  
 பரிசீலனைக்குள் நிற்புக்கும்.  
 " இந்த இரவு  
 விடியாமலே இருந்து விட்டாக  
 எவ்வளவு நன்றாக  
 இருக்கும் " அந்தக் குடும்பம்  
 நினைத்துக்கொள்ளும்.  
 ஆனால் பசல், இரவையும் -  
 இரவு, பசலையும்  
 நின்றுவதை நிறுத்துவதில்லையே!

இலட்சுமி அம்மா ஒரு  
 தொய்வுநாயகி. தொய்வு  
 கண்டுவிட்டால் அம்மாவிற்கு  
 மரண அலைக்கதான்.  
 கண்முறி பிதுக்கி,  
 தொண்டை தரம்புகள் புடைத்து,  
 வயிறு முதுகோடு  
 ஒட்டுமணிதரு. இழுப்பு  
 அம்மாவுடைய பாடாய்ப்படுத்தும்.  
 நானாந்த நிகழ்வானானும்  
 பின்னடை பரிசீலனைப்போவார்களே. அவர்களாக  
 என்னதான்  
 செய்யமுடியும்? அந்தணையும்  
 பிடுக்கலாம்!

இலட்சுமி அம்மாவிற்கு  
 கரும்புத்தோட்டத்தில்  
 கூகி வேலை. தினக்கூகி  
 அறுபதி ரூபா.  
 எல்லா நாட்களிலும்  
 வேலை இருப்பதில்லை.  
 வேலையுள்ள நாட்களில் கஞ்சியும்,  
 வேலையிலவாத நாட்களில்  
 வெறும்வயிறுமாய்.  
 அம்மாவின் உழைப்பை  
 மட்டுமே நம்பிய  
 பட்டினிச்சிவியம் அவர்களுடையது.

இலட்சுமி அம்மாவின்  
 குடும்பம் வறுமைக்கு  
 உதாரணமாய் வாழத்தக்கவல்.  
 தொழிலாத இலட்சுமியைக்  
 கையிடித்த மறுவருடத்தில்  
 அவர்களின் முதல் இடப்பெயர்வு  
 சிப்தத்தது. அது 1973 ஆம்  
 வருடம். கண்டியிலிருந்து  
 கூகிக்கு. இங்கு வந்து குழந்தை  
 குட்டிகள் என்ற குடும்பம்.  
 பெருகி, கைசெய்து -  
 கூகித்தொழில் பார்த்து அவர்கள்  
 தந்தாகத்தான் வாழ்ந்தார்கள்.

அந்தக் குடும்பத்தின்  
 ஆரீப்பாட்டமற்ற அமைதியான  
 வாழ்வை நிலைகுலைத்துச்  
 சீர்த்தது ஒரு இடப்பெயர்வு, சற்று  
 இடப்பெயர்வு அந்தணைத்  
 தொடர்ந்த குடும்பத்தின்  
 மூத்தகவியர்களின் இழுப்புக்குமே  
 இலட்சுமி அம்மாவையும்  
 சின்னஞ்சிறுகளான நான்கு  
 பிள்ளைகளையும் பாடுமயந்த  
 நீர்க்கதி நிலைக்குத் தவின.

தொழிலாத - இலட்சுமி  
 தம்பதவியைக்கு ஒன்பது  
 பிள்ளைகள். இலட்சுமி  
 அகிமாவின் இரண்டு பெண்களும்  
 ஒரு மகனும் திருமணம்  
 முடிந்து விட்டிருந்தார்கள்.  
 அம்மாவின் தாய்க்கைப்  
 பாதித்திருந்த இரண்டுமகை.  
 ஒன்று பிள்ளைகளின் தாய்,  
 இன்னொன்று, போராவிவின்  
 தாய். அம்மாவிற்கு

போராவித்தாய் என்ற  
 பெருமையைக் கொடுத்தவன்  
 மகேந்திரன் - உட்புகி  
 சிறையுள். வாழ்ப்பானத்தில்  
 குரீயக்கதிர் இராணுவ  
 நடவடிக்கை நடந்து  
 கொண்டிருந்தபோது (1995)  
 மகேந்திரன் இயக்கத்திற்கு  
 நடந்தான்.

ஆணையிடுவது  
 படைத்தனத்திலிருந்து  
 கிணிகிநாச்சி நோக்கிப் பரவிய  
 சிங்கள இராணுவ  
 இயந்திரத்தின் சதிரை  
 படைச்சக்தி.  
 வன்னிப்பெருநிலத்தில் ஒருபெரு  
 நகரையும் நகர்சார்த்த  
 கிராமங்களையும் விழுக்கியது.

பாரதிபுரத்திலிருந்து - அவர்கள்  
 வாழ்ந்த. அவர்களோடு  
 வாழ்ந்த எல்லாவற்றையும்  
 இழந்து - இலட்சுமி  
 அம்மாவின் குடும்பம்  
 பொன்னகைக்கு இடம்பெயர்ந்தது.

சற்றுப் படைச்சக்தியின்  
 இரண்ட மையமாயிவ  
 கிணிகிநாச்சிப்படைத்தனம்,  
 தன்னகச்சுற்றியும் தாரத்தே  
 ஒடுக்கிவிடுத்த குடியிருப்புகளை  
 எல்லாம் அச்சுறுத்தியபடி,  
 திமிர்பூத்துக்கிடந்தது

படைத்தனத்திற்கும்  
 படைத்தனத்தைக் கண்காணிக்கும்  
 விடுதலைப்புகளின்  
 காவலரணவரிசைக்கும்  
 இடைப்பட்ட மனிதகுணியப்  
 பிரதேசத்திற்குள் இருக்கும்  
 இராமங்களைச் சேர்ந்த  
 இடம்பெயர்ந்த மக்கள்,  
 தங்கள் விடுதலைக்குச் சென்று  
 பொருட்கள் எடுத்தவருவதை  
 வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்  
 கிணிகிநாச்சிப் பகுதியில்  
 வீடு பார்க்கச் சென்றவர்கள்  
 வெட்டுண்ட பிணங்களைக்  
 கண்டுபிடிக்கப்பும் நிகழ்வுகள்  
 மனிதகுணியப்போதும்.  
 தங்கள் வயிற்றுத்தேவைகளின்  
 போதாமையைச்  
 சமாளிக்க அவர்களுக்கு  
 அதைத்தவிர வேறுவழி  
 இருக்கவில்லை.

செத்துப்போகும்  
 கண்காணர்க்கும் நான்கு  
 சாகமார்ட்டேன்  
 என்று நினைத்திருப்பதானே  
 மனிதகுணியப்புகைக்கு  
 எதுவும் நடக்காது.  
 இராணுவத்தின்  
 கொலைக்கரணிகளில் சிக்காமல்  
 நான்கள் தப்பிவிடுவாக.  
 என்ற நம்பிக்கையோடு  
 எவ்வோருமே வீடு பார்க்கச்  
 சென்று வந்தார்கள்.  
 நம்பிக்கைதானே வாழ்க்கை.  
 அதை அவர்கள்  
 கடைப்பிடித்தார்கள்.  
 ஆனால், இந்த விடயத்தில்,  
 சில நம்பிக்கைகள்  
 விண்மோகலில்லையாயினும்  
 பல நம்பிக்கைகள்  
 பிணமாய்த்தவன் போயின.

வீடு பார்க்கச் சென்றவரும்  
 இந்த வழக்கமான  
 நிழலொளிற்றிப்போதுதான்,  
 தனக்கு முற்று  
 சேர்ப்பிள்ளைகளைத் தந்த தனது  
 மூத்த மகன் இராஜேந்திரனை  
 இலட்சுமி அம்மா இழந்தாள்.  
 சம்பவமெனம், இராஜேந்திரனும்  
 இலட்சுமி அம்மாவின்  
 இளையமகன் சகிக்குமாரும்  
 வீட்டுக்குச் சென்றிருந்தார்கள்.  
 காடுமண்டி மயானவெறுமைமுடி  
 அநாதையாய் நின்றிருந்த

தங்கள் வீட்டில், இறவரும்  
 காரியங்களில் ஆழ்ந்திருந்தார்கள்.

புறநகரேக்குள்ளிருந்து  
 சந்தையற்று வெளியேறிய  
 சின்னப்படைவாட்கள்  
 சேனாதரர்கள் இருவரையும்  
 மூத்தனர். திணைத்து, நாக்கு  
 மேலண்ணத்தில் ஒட்டி  
 ஒருபேச்சும்வராது சேனாதரர்கள்  
 இருவரும் கையெடுத்துக்  
 கும்பிட்டார்கள்.  
 சின்னப்படைக்கு தமிழர்கள்  
 எவ்வோருமே புலிக்கதானே!  
 புலி புலியென்று சத்தியபடி  
 சாடைக்குப்பல்  
 இருவரையும் நெய்ப்புடைத்தது.

சகிக்குமாரை ஒரு மரத்தோடு  
 சேர்த்துக் கட்டிவிட்டு  
 இராஜேந்திரனைக் கதறக்  
 கதறக் கொண்டு போனார்கள்.  
 உச்சந்தாயிலே உருவெடுத்த  
 அவனது அவலக்குரல்  
 தேய்ந்து, தேய்ந்து  
 சற்றைக்கெடலாம்

அவர்கள் இழவு செய்யவில்லை.  
 ஆனால் ஒரு இழவுவிட்டுக்குக்  
 அவர்களின் விட்டுக்கும்  
 எந்த வித்தியும்  
 இருக்கவில்லை.

இது நடந்த பிற்பாடு  
 விட்டுப்பக்கம் செல்வதை  
 அவர்கள் அறவே  
 தவிர்த்துவிட்டார்கள். ஆனால்,  
 நாட்கள செல்ல, அவலங்கள்  
 போய்வருகின்ற கைசீயத்தில்  
 மீண்டும் விட்டுக்குச் சென்றுவர  
 ஆரம்பித்தார்கள்.

இராணுவ அரித்தத்தில்  
 மனிதகுணியப்பிரதேசம்  
 என்பதற்கு மரணப்பொறி என்ற  
 பொருளினிலும் உண்டு. வெறும்  
 தேக்காய்க்கும் முருக்கிகாய்க்கும் -  
 பாதிரிம் பண்டத்திற்குமாய்  
 மக்கள் தக்கவ உயிர்களை  
 அந்த மரணப்பொறிக்குள்  
 நுழைந்தார்கள்? இல்லை!  
 வீடுபார்க்கவென்று அவர்கள்

# விசையாடுதல் படலம்

அடம்பிப்போனது. கட்டோடு  
 பேராடி - தன்னை  
 கிருவித்துக்கொண்டு இரத்தமும்  
 கண்ணாமாய் அம்மாவின்  
 வந்துசேர்ந்தான் சகிக்குமார்.

சிறிய சிராய்த்து, மரம்  
 சிராய்த்து, இராணுவச் சப்பாந்து  
 மிதித்து, இரத்தவிளாறாதி  
 வந்ததென்ற பின்னையைப்  
 பசர்த்து  
 கிணிகிநாச்சிநாள் அம்மா.  
 " என்னயா கோலமிது, என்  
 குஞ்சு ஆரய்யசா  
 இந்தப்பாடுபடுத்தினது "   
 பின்னையின் கண்டி  
 காயங்களையும் சிராய்ப்புக்  
 காயங்களையும் தடவியவாறு  
 அம்மா பதறினாள்.

இதற்குப் பதில்  
 சொல்லிவிட்டலாம். ஆனால்,  
 " அன்னா எங்கையப்பு "   
 என்று அம்மா கேட்கப்போகும்  
 அடுத்த கேள்விக்கு என்ன  
 பதிலைச் சொல்வது? சரி  
 நினைக்கொண்டிருந்தபோது  
 அம்மா அதைக் கேட்டாள்  
 " அன்னா எங்கையப்பு "   
 சரிமெனமாய் அழுதான்  
 அம்மாவிற்கு அபத்தமாய் ஒரு  
 சந்தேகம் பொறித்தடியது.  
 முகத்தில் கலவரம்  
 படர, பதிலொன்றும் கூறாமல்  
 கண்ணீர்வழிய வழிய  
 பெயரைத்தவன்போல் நின்ற  
 பின்னையின் தேக்கணைப்பற்றி  
 உறுக்கி அம்மா சத்தினாள்  
 " அன்னா எங்கையடா "   
 - என். உமாஜிபிரான் -

அதற்குமேலும் தாயின்  
 தவித்த நிலையைத்  
 தாய்க்குடியாமல் " அன்னனைக்  
 கொண்டுபோயிற்றாகிகள்  
 அம்மா " என்றபடி தாயின்  
 மடியைக் கட்டிக்கொண்டு  
 சத்தினாள் சரி.  
 அகிமா இடிவிழுத்தவன்  
 போகானாள்.

இராஜேந்திரனைக் கட்டியவன்  
 மனதுக்குள்  
 தொகுக்கப்போனாள்.  
 பொட்டழியும் வயதா அவளுக்கு!  
 பட்டப்பலையில் காலக்  
 இறண்டதாய் உணர்ந்தான்.  
 செத்துப் போவதை சுவாயியிடம்  
 சொய்விட்டதாச சோன்னால்  
 நம்புகின்ற வயதுப் பிள்ளைகள்,  
 அப்பா சுவாயியிடம்  
 சொய்விட்டதாச நம்பினார்கள்.

புறப்படுமபோது ஒரு ஆய்வற்ற  
 உறவைப் பார்த்தப்போகும்  
 ஆவலும் கறுகறுப்பும்  
 அவர்களைத்  
 தொற்றிக்கொண்டிருந்தது. ஒரு  
 குடும்பத்தின் இன்பம் - துன்பம்  
 என்ற இரண்டு முத்திரை  
 உணர்வுகளிலும் முத்திரை  
 படுக்கெடுத்தக்கொள்வது  
 வீடுபாடு! அதுதானே  
 அவர்களின் முதல் உறவு.  
 அந்த உறவு  
 அவர்களுக்கு எல்லாமுமாய்  
 இருக்கிறது.  
 வீட்டுக்குச் சென்று - முற்றத்தில்  
 நடந்து, திண்ணையில்  
 சரிந்து, கிணறில் கவிந்து,  
 இடம்பெயர்ந்த வாழ்வின்  
 அவலச்சுமைகளை  
 திறக்கி வைத்துவிட்டு - அந்த  
 உறவோடு வாழ்ந்த இன்பமாய்  
 பொழுதுகளை நெஞ்சில்  
 கிளர்ந்திட்டு மனதை  
 இலகொக்கி மீள்கிறார்கள்.  
 இங்கே, உயிரெயிலும் அந்த  
 உறவுதரும் ஆறுதல்  
 பெரிதாய்  
 இருப்பது ஆச்சரியம்கலை.  
 உயிரையும் பொருட்படுத்தாத  
 ஆறுதலைப் தேடுமளவிற்கு  
 மனங்களைச் சிதைக்கும்  
 இடப்பெயர்வு  
 வாழ்வின் அவலங்கள்தான்  
 ஆச்சரியமானவை.

அன்றும் ( 03.05.1995 )  
 அப்படித்தாக: அப்பாவுடன்  
 சகிக்குமாரும் புலனெல்லியும்  
 பாரதிபுரத்திற்குச்  
 சென்றார்கள். வீட்டுவணிகிதருள்  
 அவர்கள் நுழைந்தவுடன் -  
 எங்கிருந்து முனைத்தாரகிணை  
 தெரியாத - முப்பத்து  
 மேற்பட்ட சின்னப்படைவாட்கள்  
 அவர்களை  
 கொய்த்துக்கொண்டார்கள்.

பதினவயதில் சிறியமையான  
 புலனெல்லியானும்,  
 அவனைவிட நான்கு வயதுகள்  
 அதிகமான சகிக்குமாரையும்,  
 அவர்களின் குழிய  
 தந்தையையும் இராணுவத்தினர்  
 புலியென்று கொல்லி  
 வைத்தார்கள்.  
 கைகளை முறுத்து புறமாகச்  
 சேர்த்துக்கட்டி ஒரு  
 பந்தை மண்டிய பகுதிக்கு  
 அழைத்துப்போனார்கள்.  
 அப்பே, பாரதிபுரத்தில்  
 புலனெல்லியின் வீட்டிற்குக்கி  
 வசிக்கவாரை கேண  
 (90 மக்கம் பார்க்க)







# வாழ்வாள் தமிழன் இலலையேல் .... வீடுதலைக்காக வீழ்வாள் தமிழன்!



- வினாக்கள்

யானைமீதேறிப் பரவியவந்த  
பகைவரைத் தடுத்தனர் புத்தவர்.  
சீதன்காற்றில் தீயெழ வந்தோர்  
நிலைத்திடப் பொருதனர் மணிரி.  
பூசைம் விபந்த போனது; வீரம்  
புனர்நிதி நின்றது தாய்மண்.  
மாதவம்செய்த மண்ணடா அன்வி  
மாறிவிநி பூசடா தமிழா.

**சுருதி**

எத்தனைகொன்றுதான் அழுவதெம் வாய்க்கை.  
எத்தனை காலத்துக்கு நீரிறைப்பது கண்கை.  
சீறிச்சேறியே மூக்குகள் சிவந்து போயின.  
சோகம் சிறிய கோடுகள் முகத்திலும்  
வேகம் ஆறிய காக்கை நிலத்திலுமாக  
சடமாய் நடக்கின்றன எம்உட்கை.  
கேள்விக்குறியசய் வளைந்தோமெனினும்  
நானைக்கு நாமேதால் பதிலென்பதில் வெகுசந்தோஷம்.  
நவீன உலகெடுத்து எட்ட இருந்தானுகி  
கால நிரோட்டத்தில் காக்கமுவி  
வாழாப் பிறவிகளெனினும்  
விந்தலையின் திரையின் கிட்டவுக்கோமென்பதில்  
மெத்தமெய்ச்சி.  
பரிபாகி திறைந்துளது வயிறு  
எமக்கிப்போ பரிப்பிதயின்லை.  
ஊர்ப்பூறி வெளியே பெருகு  
நயன்கொன்றுள் ஊற்றடைத்துவிட்டதாக  
எமக்கிப்போ கண்ணீர் வருவதில்லை.  
சாலும் நாமும் ஒரேபடுக்கையீர்கான் சபனம்.  
ஆக; சாவெங்குச் சகஜமாக்கிவிட்டது.  
எம்சபயல் கூட எமக்கிலை.  
என்னதகை நடந்துவிடும்?  
மீதிமீதிப்போனால் உயிர்போலாம்.  
ஆட அத்தகை அச்சுறாவெனும்.  
" போலுமயிர் இந்தப் பொன்னாட்டின் விடுதலைக்காகப்  
போருமெனில் அந்தப் புனிதங்கள் கோடிபெறும். "  
இங்கே உச்சரித்துக்கொள்ளும் ஒவ்வொரு வாயும்  
தத்தெடுத்துக்கொண்டது இந்த வரிசைத்தரன்.  
முற்றாழ்கரப்பு மத்தியஸ்தத்தை முன்மொழிந்தோம்.  
வழிமொழிய வேண்டியவர்கள் வாயடைத்துப் போனார்கள்.  
சமாதானத்துக்கான சாளரங்களை விரித்தோம்  
சமூககான கண்களைய அவர்கள் விடைநீக்கின்றனர்.  
பேசுரைநிறுத்திப் பேசலாம் வருக என்றால்  
பலமிழந்து போனதால் பணித்த போகுநிராமென  
என்னும். எத்தனைமுமாக  
எரிவார்த்தகைகளைக் கொட்டுகின்றனர்.  
போரற்ற நூற்றான் கூடக் கண்ணினைத்தோம்  
போருக்கான ஆண்டிணப் பிரகடனம் செய்துள்ளனர்.  
குறுகுசுநிரத்திற்குத் தேதிக்குறித்து  
சேனாதிபதிகள் திகிலிழமும் புறப்பட்டுவிட்டனர்.  
எதிரிக்கு எதிரி எனக்கு நண்பரென  
குறிகாண்களை அழைத்த உபசாரம் செய்கின்றனர்.  
சரி; அவர்களுக்காயினும் சரியாசனம் கொடுத்தார்களா?  
தாழ்வாரத்தின் வைத்துக்கான சாப்பாடு போடுகின்றனர்.  
புவினை அழிப்பது தமிழரை அழிப்பதே என  
சரியாகத் தெரிந்துகொண்டது சந்திரிகா அரசு.  
கொழும்பில் " கதிர்காமகலிஷி " யை வைத்து  
" அரசாங்கத்திரமம் " நடத்துகின்றார் அரசி.  
கண்களைக் கதறியாற் தோண்டுவதுதானே குற்றம்  
கைவிரலாகி குத்துவிடப் எப்படிக்குற்றமாகும்?  
விதையறிந்தவர்கள் வினையாடுகின்றனர்.  
பாவம் செய்த தமிழன்!  
உண்கொள்தான் பரிதாப்படுவரோ?  
தமிழனைப் பகையறிந்த சம்பவம் கிடையாதே  
தமிழனைத் தமிழனழித்த கைதானே  
தமிழர் வரலாறு.  
அது இன்றும் தொடர்கிறது.  
தொழும்வாழ்வு அது இன்றாயினும் எழுந்தாயே  
தரும் இது.  
புவிவான வாழ்வே உனக்குப் பெருமைதந்தது.

அடிமாடாய்க் கிடந்தபோது யாருகளை மதித்தார்?  
உழக்கிச் சென்றனர் எகிலோரும்.  
புலியெனத்தலை நிமிர்த்திய பின்னரே  
உன்னை ஒளிவட்டம் கற்றிக்கொண்டது.  
நேற்றுவரை உனக்கு என்ன பெருமை?  
காற்றில் சருகான சிறுமை.  
கேட்டுப்பார் யாருகளைக் கண்கொடுத்துதார்?  
மரியமியவில்லை உலி  
செய்ய்பூசிக் கித்தாக்  
ஆரிகளாவில் அடிமை  
பர்மாவில் துரத்தப்பட்ட வேண்டாதார்.  
இந்தனை கோடிபேர் இருக்கும்  
இந்தியாவில் மட்டும் என்னவாம்.  
ஆரியனுக்கு அடிமைதானே.  
கேயிடக்கட்டி கும்பாபிடுவெம் நடத்தியபோதும்  
நீ வசாலுக்கு வெளிய நின்றுதானே வணக்கினாய்.  
உன் யானைப்பலையியாது நந்தியாய்,  
ஆரியன்தானே ஆண்டார்.  
இவகைகிலாவது துவக்கினாயா? ... இவகை  
காலத்துக்கு காலம் காலம் மிதிபட்டும்  
வருடமொருதடவை வதைபட்டும்.  
புவிவாகுமட்டும் நீ பிச்செறிவப்பட்டாய்.  
பின்னர்தானே பேசும் பொருளானாய்.  
இன்று உலகெங்கும் உனக்கு வேரகை  
வைப்பார்ப்பெங்கும் இன்றுனக்கு வாய்க்கை.  
தளத்தில் " வெல்போ " மென்ற நம்பிக்கையுடனும்  
புலத்தில் " தேசாநீடோம் " என்ற துணிவுடனும்  
எல்லோரும் ஒன்றான ஒருவாழ்வு துவிர்த்தது.  
சாலுவசீனும் வரட்டும்  
போகும் திசைமட்டும் மாறாதென்று  
செய்துசிறு கன்னியே! சிவிர்த்து நின்றுநாய்.  
உன்நிமிர்ந்த வாழ்வைதானே நிகமெல்லாம் பெருகிறது.  
எவரெவர் காலையெல்லாம் தழுவிச்செய்தது காற்று.  
காற்றை எவராவது உண்கொடுத்துதார்களா?  
புயலாக மையக்கொண்டபோது மட்டும்  
வானொலி வாய்க்கெல்லாம் அழைக்கின்றன.  
அடங்கிக்கிடந்தபோது தமிழனைவெவரும் ஆதரிக்கவில்லை.  
சுழிவாய்க்கால் கழுவும் ஒருவனாக  
கரிமண்டிக்கிடக்கும் அருவகுத்த பொருளாக  
காடெதொடக்கூடக் கூகம் பின்மடமாசத்தானே குவினர்.  
இன்றுனக்கு எத்தனை பெரிபவாழ்வு.  
புலியென்றால் தமிழனைன்றுவரக்கிறது புலிய அகராதி.  
தமிழனைன்றால் புலியென அழைகிறது சந்திரிகா அரசு.  
திசைக்கொன்றாய் உன்னுறவுகள் சிவம்பியபோதும்  
தமிழனைன்றும் தகையாடுகிறது.  
முச்சாக நாமிகுப்போம் முன்னேறும்கொன்று  
புலத்திற்குத்து வரும் குரக்கன் புல்லிக்கை வைக்கிறது.  
போதுமடா உனக்கித்தப் பெருமை.  
உலகமெங்கும் தமிழன் உன்னால் நிமிர்த்தாகி.  
அவர்களுலேயே நீ அலங்கரிக்கப்படுகின்றாய்.  
நேற்று வன்னிக்கொரு வரலாறுகுத்தது.  
இன்றும் இருக்கின்றது.  
நானையும் இதக்கும்.  
வாழ்த்தான் தமிழனைன்ற வரலாறு வேண்டும்  
இல்லைவேல்  
விடுதலைக்காகப் போராடி  
விழ்த்தான் என்றாவது சொல்லி வீசட்டும் காற்று  
அலைத்திற கதவை.  
வருவது உறவானாக வரவேற்போகி.  
பகையெவரீனும் வரட்டும்.  
கொக்கலைப்புறத்தில் குழியினிலேயோம்.

**சுருதி**

ஊரெலாகி தீயில் உழன்றவெனினும்  
உயர்ந்தன தமிழரின் தகைகள்.  
வேரற்றதாடி விழுந்தன மரங்கள்  
கிளப்பும்படி யடிமண்ணிற்  
பீறின தளிர்கள்; போகக்கிழைதனைத்தும்  
பூசின; தீயில்வாய்நடு  
நீறின யாவும் நிமிர்ந்தன பரிய  
திலவேன வானது தாய்மண்.